

# அமுத்துக் குழந்தைப் பாடல்கள்



இனவாஸு சித்திரமேழி  
திரு. வயிரவப்பிள்ளை கந்தையா  
நினைவு மலர் - 1979

1979

எழுத்துக்  
ரூபந்தைய்  
ாடல்கள்

அ  
ன  
த  
ஞ  
வ  
க  
ச  
க  
ம  
வ  
ர  
ா  
ண  
ட  
வ  
ன  
ி  
ய

இலாகா, சித்திரேஷ்.  
தா. வாரிராமப்பிள்ளை க்ஷேத்ர  
நிலை மல். 1979

Ezhathu Kuzhanthaip Padalkal  
A Collection of 17 Nursery Rhymes in Tamil.

Compiled by

Rasikamani Kanaka Senthinathan

Gift Edition:

Published in Memory of:

Late Vairavapillai Kandiah

of

Chithiramezhi, Ilavalai.

By

His beloved family

1979 - 06 - 10

ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்

ஈழத்துக் கலீரூர்களின் பதினேழி

முந்தைப் பாடல்களின் தொகுப்பு

தொகுப்பு:

இரசிகமணி கனக. செந்தினாதன்

அவையில்:

இலவாசை, சித்திரமேஹி.

அமர் வயிரவப்பிள்ளை கந்தையா

குமுஷ்ணன்

1979-06-10

J. சுவாமிநாயக

திரு. வயிரவப்பிள்ளை கந்தையா  
(முன்னாள் மலேசியாப் பெருந்தோட்ட முகாமையாளர்  
இலவாசை அரிசி ஆலை உரிமையாளர்)



உடனிலைப் பேறு:

1909 - 09 - 09

புகழ்நிலைப் பேறு:

1979 - 05 - 11

## பொஸ்மீ

எமது குடும்பத்தின் ஒளி விளக்காக, வழிகாட்டியாக அனைத்துமாக விளங்கிய எமது குடும்பத் தலைவரை இழந்து மினாத் துயரக் கடவில் ஆழந்து கரை தெரியாது தவிக்கிற ரோம். எனினும் அவர் எம்மோடு வாழ்ந்த காலத்து இனிய நினைவுகள் என்றும் எமது உள்ளத்திற் பசுமையாக நிலைத்து உறுதியையும் எதிர்கால நம்பிக்கையையும் தருகின்றன. பற்றுக் கோடாக நிலைத்துள்ளன. வாடா மலரான அவரது நினைவாக என்றும் வாடாத இப்பொன்மலையை அவரது பாத கமலங்களிலே குட்டி அஞ்சலி செய்கின்றோம்.

குழந்தைகளின் கல்வி உயர்க்கியில் ஆர்ஸம் மிக்க அவர்களுக்கு இக்குழந்தை கவிமலர் ஆத்ம சாந்திக்கை நங்கும் என்பது எமது நம்பிக்கை. இந் நூலிலுள்ள மழலை மலர்களை நுகர்ந்து குழந்தைகள் மகிழ்ந்து சிரிக்கும் குறுநகையிலே எமது குடும்பத் தலைவரை நாம் காண விஷைகிறோம்.

நஸ்தி!

எமது குடும்பத் தலைவரின் இறுதிச் சடங்கிலே கலந்து கொண்டவர்கள், இரங்கற் செய்தி வழங்கியவர்கள், எமது, ஆறுதல் கூறித் துணைநின்றவர்கள், இன்றைய கிரியைகளிலே கலந்து கொண்பவர்கள் ஆசிய உறவினர்கள், நன்சபர்கள். அன்பர்கள் இப்பொன்மலையை வெளியிட உதவியோர் அனைவர்க்கும் குறிப்பாக இம்மலரின் பதிப்பாசிரியர் மயிலங்கூட ஊர் திரு. பி. நடராஜன் அவர்களுக்கும்

எமது உளம் நிறைந்த நன்றிகள்!

கிந்தி பேரி,

இளவாளை.

1979 - 06 - 10

நூதி. கி. கந்தையா

பிச்ஜெக்ஷ்,

பஞ்சக்காக்கி

## பதிப்பு

ஷாமி உடையூவன் இன்றீசீ என்றும்  
பாகுவய உடைத்தில் விடு

என்பது பொய்யா மோழி. நேற்றுவரை எம்மோடிருந்த பொன் மனச் செல்வராகிய இளவராகி, கித்திரமேழி திரு. வயிரவப்பம் ஸை கந்தையா இன்று எம்போடில்லை. புகழ்நினைப்பேறு அடைந்த அமரரி. கந்தையா அவர்களின் நினைவை நிலைக்கச் செய்யும் வகையில் நிலைபேறு டையரூல் ஒன்றினை வெளியிடவேண்டும் என்ற எண்ணாம் அவர்து குபுத்தினர்க்கு எழுந்தது. அச்சிந்தனையின் அறு வகை தான் ஈழத்துக் குழந்தைப் பாடல்கள் என்ற இந் நினைவுமலர்.

இழுத்து இலக்கிய வளர்ச்சிக்குத் தொஸ்டாற்றுவதையே தமது தலையாய பள்ளியாகக் கொண்டு வாழ்ந்தவர் இலக்கியச் செல்வர் இராசிகமணி கனக. செந்திநாதன் அவர்கள். இலக்கியச் சோலையிலே இனிய தேறு சேர்க்கும் தேனீ அவர். அவர்களைத்துத் தேர்ந்த பசினேழு அழுதத் துளிகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இரண்டாந்தர மாணவர்க்குரியதாக இருபுது பாடல்கள்கூட தொகுத்து வெளியிட அவர் விரும்பி அர். என்னும் கையெழுத்துப் படியில் முன்று பாடல்கள் இடம் பெறுதது எமது தவக்குறைவே.

இவ்வாண்டு அனைத்துவகச் சிறுவராண்டு. இச்சிறுவராண்டில் தமது குடும்பத் தலைவரின் நினைவாகக் குழந்தைகளுக்குக் கல்லெதப் பரிசு வழங்க முன் வந்த திருமதி. சி. கந்தையா அவர்களுக்கும் அவர்கள்து குடும்பத்தினர்க்கும் சிறப்பாக அமராளி அறிவுறிந்து மகனுடிய செல்வர் க. துரை ராசா அவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது

இதினை அன்பளிப்பு மலராக வெளியிட இசைவு கத்தி இரசிகமணி கனக. செந்திநாதன் குடும்பத்தினர்க்கும் துணை நின்ற கலைப்பேரரசர். ரி. போன்னுத்துவர் அவர்களுக்கும் கைப்புவரி. திரு. ச. செல்வத்துரை அவர்களுக்கும் எமது நன்றி உரியது.

இன்றாலின் வழியில் சேலும் பல நிலைபேறுடைய நினைவால்கள் (கல்வெட்டு) மலர்கள்.

அஷரர் கந்தையா அவர்களின் ஆஸ்மா சாந்தியுறுக!

பயிலக்குடும் பி. நடராஜன்  
— பதிப்பாசிரியர் —

## நடத்தார்

## பாடல்கள்

- |  |                         |
|--|-------------------------|
| நவாலியூரி சோமசுந்தரப்புவர்             | 1 தாலாட்டு              |
| வித்துவான் க. வெந்தனூர் மா. பீதாம்பரம் | 2 பாட்டி எங்கள் பாட்டி  |
| பண்டிதர் க. சக்திதாணந்தன்              | 3 எங்கள் இனங்கை         |
|  | 4 காய்கள் கட்டிய வெருளி |
| முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி 5 மழை |                         |
| ‘அப்பி’                                |                         |
| ‘இதம்’                                 |                         |
| கவிஞர் இ. நாகராசன்                     |                         |
| கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை              |                         |
| ஆடவிறை                                 |                         |
| பண்டிதர் சே. தியாகராசா                 |                         |
| கணக செந்திநாதன்                        |                         |
| சி. அகிலேசர்மா                         |                         |
| கவிஞர் வி. கந்தவணம்                    |                         |
| மஹாகவி                                 |                         |
| பளீல் காரியப்பர்                       |                         |
| குறுக்கள்                              |                         |
| 15 சின்னக் குருவி                      |                         |
| 16 கூடில் தொழில் செய்                  |                         |
| 17 தாத்தா                              |                         |

## தாவர்டு

நலாலியூர். சோமசுந்தரப்புலவர்

முத்தே பவளமே மழுமதியே என்னுடைய

சித்தம் மகிழும் திரவியமே கண்வளராய்

தெள்ளமுதே தேனே தெவிட்டா நறுப்பாகே

உள்ளம் குளிரவரும் ஓவியமே கண்வளராய்

மாமி அடித்தாளோ மாமனீர் ஏகின்ரோ

பூவிற் சிறந்த செல்வப் புத்தமுதே கண்வளராய்

பாலாற் குறையுண்டோ பஞ்சலையாற் பஞ்சமுண்டோ

மேலான அன்பே விழிழுடிக் கண்வளராய்.

## காய்கள் கட்டிய வெருவி

பாண்டி தர். க. சச்சிதானந்தன்

கந்தன் செய்த தோட்டத்தில்  
காய் கனிகள் அதிகமாம்  
வந்து ஆடு மாடுகள்  
வளர்ந்தவற்றைக் கடிக்குமாம்.

காய்கள் ஒன்று கூடியே  
காக்க வெருவி கட்டின  
வரச்கள் திறந்து பேசின  
வழி வகுத்துக் கொண்டன.

சாம்பல் நீற்றுப் பூசினி  
தலைக்கு வருவேன் என்றது  
பாம்பு போன்ற புடலங்காய்  
பக்கக் கைகள் என்றது.

பாளை போன்ற பூசினி  
பருத்த வயிறு என்றது  
ஆனை மிள காய்களும்  
அழகு முக்காய் ஆகின

வெண்டிக் காய்கள் தாங்கள் தாம்  
விரல்கள் என்று தொங்கின  
நொண்டிக் கால்கள் ஆயிவ  
நுனி வளர்ந்த கரும்புகள்.

கனிந்த நிறத் தக்காளி  
கன்னம் என்று நின்றது  
நலைந்த பயிற்றங் காய்களும்  
நாலு மயி ராயின.

முறுக்கு மீசை இல்லை என்று  
முனு முனுத்துக் கொள்ளவே  
நழுக்கி வைத்த அறுகம்பில்  
நாளி ருப்பேன் என்றது.

கண்ணில்லாத வெருவி என்று  
காய்கள் கவலை கொண்டன  
அண்ணன் நாவற் பழவளூர்  
அதற்கு வந்து குந்தினூர்.

மாடு வந்து பார்த்தது  
மனிதன் மீசை கண்டது  
நாடு காடு தசண்டியே  
நாலு காலிற் பாய்ந்தது.

கனிஞர் “இதற்”

கொக்கரக்கோ கொக்கரக்கோ  
கொக்கரக்கோ கோ  
கோவிலுக்குப் பூசை நேரம்  
கொக்கரக்கோ கோ.

வாசழுள்ள பூக்களிலே  
கோக்கரக்கோ கோ  
வண்டுடே வெடுக்குது பார்  
கொக்கரக்கோ கோ

வண்ண வண்ணச் சிறகடித்துக்  
கொக்கரக்கோ கோ  
வாசலுக்கும் வந்துவிட்டோம்  
கொக்கரக்கோ கோ

கொத்திக் கொத்தி உண்பதற்கும்  
கொக்கரக்கோ கோ  
கொஞ்ச நெல்லுப்போட்டு விடும்  
கொக்கரக்கோ கோ

கனிஞர் இ. நாகராசன்

பட்டுப் புதுச் சட்டை  
பள் பளக்குஞ் சட்டை  
இட்டம் போல நானும்  
இட்டுக் கொள்ளுஞ் சட்டை.

பரீட்சை யிலே “பாக”  
பண்ணி யதற் காக  
விருப் புடனே அம்மா  
விரும்பித் தெச்ச சட்டை.

நாளை மறு நாளை  
நாங்கள் கோவில் போகும்  
வெளை தண்ணில் நானும்  
விரும்பிப் போடு வேண.

கண்ணன் அதைப் பார்க்கக்  
கப்பிரமாய் நானும்  
வண்ண நடை போட்டு  
வடிவு காட்டு வேணே.

“யாரு தெச்சா” என்று  
யால் குமே கேட்பார்  
பேரு சொல்ல மாட்டேன்  
பிரிய அம்மா என்பேன்.

## தேஷ்டிருவியர்

கலிஞர் செ. கதிரேசர்பிள்ளை

சித்திரந் திட்டியே சேலை வினங்கவே  
 சிங்காரத் தேரைந்து வீதியிலே  
 பக்தியுட னன்பர் பற்றி யிமுத்திடப்  
 பாகனில் லாமலே போகுதம்மா.

கானமயிலென்ற வாகன மேயது  
 காரணமற் சென்றும் கைந்துவோ  
 ஏனம்மா கந்தக் கடவுளுந் தேரினில்  
 ஏறியே வீதியில் வாழுஶம்மா.

கந்தக் கடவுள் ஒருவரென் ரூல்வீதிக்  
 காட்சிக்குத் தேரொன்று கானுதோ  
 கிந்தை மிகிழ்ந்து களித்திட வேஜந்து  
 தேரின் கதையினைச் சொல்வா யம்மா.

நாலு பெரியதேர் கண்டேனம் மாமிக  
 நல்ல சிறுதேரும் ஓன்று கண்டேன்  
 பாலவ யதினிற் கோலமு ருகையன்  
 பாடி விளையாடுந் தேரதுவோ.

கின்னத்தேர் போலொரு தேரெனக் குவேண்டும்  
 செய்து தருவாயோ சொல்வாயம்மா  
 வன்னம் பலப்பல ஒட்டியென் பாவையை  
 வைத்து விளையாட வேணும்மா.

## நல்ல உபாத்தியாயர்

ஆடவினாற்

வீட்டில் எமக்குக் கதைகள் கூறி  
 விளங்க வைத்தாள் பாட்டி  
 கூட்டி யெம்மை நல்ல பாட்டுக்  
 கூறி வந்தாள் பாட்டி.

பள்ளிக் கூடஞ் சென்றபோது  
 பண்பு கொண்ட ஒருவர்  
 துள்ளிக் குதித்துக் கையைக் காட்டிச்  
 சொல்லித் தந்தார் பாட்டு.

நல்ல கதைகள் படங்க ளோடு  
 நமக்குச் சொல்லித் தந்தார்  
 நல்ல வாத்தி யார் எமக்கு  
 நாளுந் தந்தை போல்வர்.

எழுதத் தெரியா எமக்கு நன்றுய்  
 எழுத்துச் சொல்லித் தந்தார்  
 அழுதால் எம்மை அழைத்தலைத்தே  
 அன்பு காட்டி நிற்பார்.

சின்னத் தம்பி நீயும் வாடா  
 செல்வம் நீயும் வாடி  
 என்றும் மகிழ்ச்சி யாயிருக்க  
 எங்கள் பள்ளி செல்வோம்.

## கோரிடக்டு

பாண்டி நார் சோ. தியா குரங்கா

வட்ட வடி வான் தொரு  
முட்டையினில் உள்ளே  
வளர்ந்து கொண்டு நாளிநந்தேன்  
வாழ்வு நினை வில்லை.

கால் முனைத்துக் கண்திறந்து  
காதுகளுந் தோன்றி  
காலம் வரப் பார்த்திருந்தேன்  
காணவில்லை வழியை.

தாயறிந்து கொத்தி விட்டாள்  
தப்பிவெளி வந்தேன்  
தப்பிவெளி வந்தவுடன்  
தலை நியிர்ந்து பார்த்தேன்.

தாயோடு போய்வருவேன்  
தனி வழியோ அறியேன்  
தனிவழியே போகாமல்  
தாய்மறித்து வருவாள்.

பாய்ந்து வரும் பூணை முன்னே  
பறந்து விழும் பருந்து  
சாய்ந்தவரும் கீரியெல்லாந்  
தப்பி வளர்ந் தேனே.

குஞ்சாக வளர்ந்துவிட்டேன்  
குழந்தைகளே பாரும்  
அஞ்சாமல் நின்றிடுவேன்  
ஆதரிப்பிர் நீரே.

## குவிடி

இராசிகமணி கனக செந்திநாதன்

வன்னிக் காட்டில் முன்னேரி நாள்  
வழியும் தவறிச் சென்றுவிட்டேன்

வெள்ளீ முயவின் குட்டிகளும்  
கிளையர டிடவாம் என்றனவே

புள்ளி மாளின் கன்றுகளும்  
துள்ளித் துள்ளி ஓடினவே

யானைக் குட்டி முதுகிள்மேல்  
ஏறிக் குரங்கு ஆடியதே

கண்ணங் கரிய கரடியலூர்  
கண்ணைத் தோண்ட வந்தாரே

கம்மா என்றே அலறிவிட்டேன்  
கம்மா கவு படு என்றான்.

## இராசா வீட்டு

### கல்கூர் அகிலேசசசமா

இராசா வீட்டு முற்றமதில்  
நன்நத சினி காய்ந்ததுவே  
இராமன் அங்கே போயிருந்தான்  
காய்வது என்ன பொருளென்றுஞ்.

இராசா மலையின் மண் என்கூர்  
இராமன் எழுந்தே போய்விட்டான்  
இராசா தனக்குப் போய் சொன்னார்  
என்றே இராமன் யோசித்தான்.

போன இராமன் யோசனையில்  
புத்தி ஒன்று புகுந்ததுவே  
தானே அந்த சினி எல்லாம்  
தின்று தொலைக்க வழிகண்டான்.

மகனை அழைத்தே இது சொல்வான்  
மன்னன் வீட்டில் நான் இருப்பேன்  
வடக்கன் மாடு செத்த தென்று  
வந்தங் கெள்குச் சொல் லென்று.

மன்னன் வீட்டில் அவன் இருக்க  
மகனும் எழுந்தே ஓடிவந்தான்  
என்ன மகனே அழுகின்றும்  
என்று இராமன் கேட்டுடவே

எங்கள் ஏருது வலி வந்து  
இறந்து விட்ட தென்றுசொல்ல  
அங்கே இராமன் அதுகேட்டு  
அவரி விழுந்தான் சினியின்மேல்.

ஆகை எருது போயிற்றே  
ஐயோ ஐயோ இனி எனக்கு  
வாய்மண் வாய்மண் என்று சொல்லி  
காயும் சினி தனை அள்ளி

வாரி அடைந்தான் வாயிக்குள்ளே  
வயிறும் நிரம்பி விட்டதுவே  
மகனே உனக்கும் உன் தாய்க்கும்  
வாய் மண்போட என்று சொல்லி

அள்ளிக் கொடுத்தான் சினி எல்லாம்  
உரசன் சினி தொளைந்ததுவே.

## வினாயகரும் அகத்தியரும்

கல்லூர். வி. கந்தவனம்

அகத்தியர் என்பர் குறுமுனிவர்  
ஆயினும் தவத்தினிற் பெருமுனிவர்  
மிகப் பழங் காலத்தில் வாழ்ந்துவந்தார்  
விருப்புடன் சிவன்டி வணங்கி வந்தார்.

தமிழ்திரு நாட்டினில் அவர் ஒருநாள்  
தங்கிய காலத்திற் காகம் ஒன்று  
கமண்டல மீதினில் வந்திருந்து  
கவிழ்ந்துநல் நீரினை ஊற்றியது.

காகம் இருந்த குட்கதினிலே  
காட்சி அளித்தனவன் ஒரு சிறுவன்  
கோபம் மிகுந்திடக் குறுமுனிவர்  
குழப்படிப் பெடியனைக் குட்டவந்தார்.

அழகிய சிறுவனும் ஓட்டுறந்றுன்  
அகத்திய முனிவரும் துரத்தலுற்றார்  
இளையவன் ஓடிட முனிவர் பிரான்  
இடையினிற் களைப்புவந் திருந்துவிட்டார்.

அதிசயம் மறைந்தனன் ஆச சிறுவன்  
அவ்விடம் தோன்றினர் ஆணை முகன்  
விதம் வித வேடத்தில் விநாயகரா?  
விளங்கினர் உண்மையை அகத்தியனார்.

உன் தலை மீதினிற் குட்டவந்தேன்  
ஓ! பிழை பொறுத்திட வேண்டுமென்று  
தன் தலை மீதினிற் குட்டி மகத  
தாழ்ந்து வணங்கினார் தமிழ் முனிவர்.

உன் பெயர் உன்திறன் உலகமெல்லாம்  
ஒங்குக ஒங்குக என்று சொல்லி  
அன்புடன் பிள்ளையார் அருள்புரிந்தார்  
அகத்திய மாழுவி மனம் மகிழ்ந்தார்.

காகமாய்க் கணபதி வந்தருளி  
விழித்த அக் கமண்டல நீர்பெருகி  
ஆகியோர் ஆதெனப் பாய்கிறதாம்  
அதன்பெயர் அழகிய காவிரியாம்.

## சின்னக் குருவி

மஹாகவி

சின்னக் குருவி பறக்கிறது  
சிறைகைக் காற்றில் உதைக்கிறது  
திண்ணைக் குந்தில் இருக்கின்றேன்  
திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறது.  
வெய்யில் நன்றாய் ஏறிக்கிறது  
வெளியிற் பயறு கால்கிறது  
பையக் குருவி வருகிறது  
பயற்றம் பாயை அடைகிறது.  
என்னைப் பார்த்துக் கதைக்கிறதே  
ஏதோ கேள்வி கேட்கிறதே  
இன்னும் நாங்கள் பழகாத  
இனிய சொர்கள் சொல்கிறதே.  
பயறு வேண்டும் என்கிறதோ?  
பசிக்கின் றதுபார் என்கிறதோ?  
வயிறு சிறிய தானும்  
வருத்தம் பெரிதே என்கிறதோ?  
பஞ்சம் வந்து கொன்றிடுமோ  
பத்துப் பயறு வீகவதால்?  
கொஞ்சம் தம்பி என்கிறது  
கொத்திக் கொத்தித் தின்கிறது.  
பிறகு நிமிர்ந்து சிரிக்கிறது  
பின்னால் திரும்பிப் பார்க்கிறது  
கிறகைக் காற்றில் விரிக்கிறது  
சின்னக் குருவி பறக்கிறது.

## கூடிஸ் தூயறிச்செய்

கவிஞர் பலீஸ் காசியப்பர்

சின்னச் சின்ன நீர்த்துளி  
சேர்ந்தொன் ருக்க்ஷடியே  
வண்ணக் கட்டு மாலதே  
வளமார் நதியும் ஆனதே.

நிமிஷ மென்னும் போதிலே  
நேரஞ் சொற்ப மாயினும்  
நிமிஷ கெல்லாங் கூடியே  
நீண்ட காலம் பண்ணுதாம்.

சின்னச் சின்ன அட்சரம்  
சேர்ந்த அங்பு வார்த்தைகள்  
இன்ப முட்ட வில்லையோ  
இதயம் என்னும் ஏட்டிலே

தனியே சிறிக் கூடினால்  
தானே சக்தி கூடுமாம்  
மன்றா வாவா கூடியே  
மன்னை வின்னையச் செய்குவாய்.

‘குறுமகள்’

தாத்தா என்றன் ஆசைத் தாத்தா  
தங்க மான நேசத் தாத்தா  
பார்த்தாற் பொக்கை வாய்க்குள் னோதான்  
பாக்கு வெற்றிலை குதப்பும் தாத்தா.

பல்லுக் கழன்ற பொக்கை வாயாற்  
பலமுத் தங்கள் கொடுக்குஞ் தாத்தா  
பெசல்லுப் பிடித்துக் குடுகு டெண்ணப்  
‘பொயிலை’ வாங்கப் போகும் தாத்தா.

கட்டி அணைத்து முத்த மிட்டுங்  
கதைகள் பலவுஞ் சொல்லுந் தாத்தா  
விட்டி டாமல் எங்கள் பழைய  
வீர மெல்லாஞ் சொல்லுந் தாத்தா.

முறுக்குச் சிகை திண்ண மாட்டார்  
முற்றத்திலே விடவும் மாட்டார்  
தறுகு றும்பு செய்த போதுந்  
துடியால் எம்மை அடிக்க மாட்டார்.

ஆசைத் தாத்தா எங்கள் தாத்தா  
அருகம் யான நேசத் தாத்தா  
பாச மெல்லாம் எங்கள் மீதே  
பதித்து எம்மை வளர்க்குந் தாத்தா.

வாளர்மதி அக்சகப், பண்டத்துறிப்பு.